

மாதிரி வினாத்தாள்
கூட்டாண்மைக் கணக்குகள் - சேர்ப்பு - பகுதி I
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II.நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

பகுதி - அ

- 1) ஒரு புதிய கூட்டாளியைச் சேர்ப்பது என்பது, சட்டப்படி பழைய கூட்டாண்மை ஆகும்.
- 2) ஒரு புதிய கூட்டாளியைச் சேர்க்கும் பொழுது கூட்டாண்மை உருவாகிறது.
- 3) ஒரு புதிய கூட்டாளியைச் சேர்க்கும்பொழுது, சொத்துக்கள், பொறுப்புக்களை செய்வது அவசியம்.
- 4) ஒரு சொத்தின் மதிப்பு அதிகரிக்கும் பொழுது, அது இனமாகும்.
- 5) பதிவுறா பொறுப்பை ஏடுகளில் கொணர்வது இனமாகும்.

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) கூட்டாளிச் சேர்ப்பு என்றால் என்ன ?
- 7) உள்வரு கூட்டாளி என்பவர் யார் ?
- 8) கூட்டாளி சேர்ப்பின் பொழுது செய்யப்படும் சரிகட்டுதல்கள் யாவை ?
- 9) ஒரு கூட்டாளி சேர்ப்பின் பொழுது புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கீடு 'என்பது என்ன?
- 10) தியாக விகிதம் என்றால் என்ன ?

பகுதி - இ

4 x 12 = 48

- 11) புதிய கூட்டாளி சேர்க்கையில் கூட்டாண்மையின் சொத்துகளையும் பொறுப்புகளையும் மறு மதிப்பீடு செய்வதன் பதிவுகள் யாவை ?
- 12) நற்பெயரின் மறுமதிப்பீட்டு முறை என்பது என்ன ?
- 13) முத்து, சிவா என்ற கூட்டாளிகள் முறையே 7:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் பாலா என்பவரை 1/5 கூட்டுக்குச் சேர்த்தனர். பின்வரும் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுடைய புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடுக .
(அ) பாலா, அவருடைய பங்கை பழைய கூட்டாளிகளிடம் இருந்து சமமாக பெற்றிருந்தால்
(ஆ) புதிய கூட்டாளி அவருடைய பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து பழைய இலாப விகிதத்தில் பெற்றிருந்தால்
(இ) அவர், முத்துவிடமிருந்து 3/20 பங்கும், சிவாவிடமிருந்து 1/20 பங்கும் பெற்றிருந்தால்
(ஈ) அவர் தன்பங்கை முத்துவிடமிருந்து, முழுமையும் பெற்றிருந்தால்
- 14) ஸ்ரீதேவி, சிந்தியா என்ற கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் பாத்திமா என்பவரை கூட்டாண்மையில் சேர்க்க முடிவு செய்து கீழ்க்காணும் சொத்துக்கள், பொறுப்புக்களை மறு மதிப்பீடு செய்தனர்.
(அ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ரூ 18,000 தற்பொழுது பதிவு செய்தல் வேண்டும் .
(ஆ) சரக்கிருப்பு, அறைகலன் மற்றும் எந்திரத்தின் மதிப்புகளை முறையே ரூ .18,000 ரூ .6,000, ரூ .30,000 என குறைக்க வேண்டும்.
(இ) தொழிலாளர்களுக்கு ஈட்டுத்தொகை ரூ .24,000க்கு ஒதுக்கு உருவாக்க வேண்டும் .
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கைத் தயாரிக்கவும்.

பகுதி - ஈ

1 x 20 = 20

- 15) வள்ளுவன், கம்பன் என்ற கூட்டாளிகள் முறையே வள்ளுவன் 60%, கம்பன் 40%, இலாப நட்டங்கள் பகிர்ந்து கொள்கின்றனர் . 2005 ஜனவரி 1ஆம் நாளை இரூபு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	96,000	கை ரொக்கம்	4,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்	34,000	பற்பல கடனாளிகள்	56,000
முதல் கணக்குகள்:		பொறியும், பொறித்	
வள்ளுவன்	90,000	தொகுதியும்	80,000
கம்பன்	80,000	நிலமும் கட்டடமும்	1,20,000
	1,70,000		3,00,000
	3,00,000		

பின்வரும் இனங்களின் மறுமதிப்பீட்டுக்கு உட்பட்டு, அவர்கள் இளங்கோவன் என்பவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டனர் .

- (அ) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.4,000 குறைக்க வேண்டும் .
- (ஆ) நிலமும், கட்டடமும் ரூ 1,60,000 என மதிப்பிடப்பட்டது.
- (இ) ஐயக்கடன் ஒதுக்கு 2(1/2)% உருவாக்க வேண்டும்
- (ஈ) கொடுபடாச் செலவுகள் ரூ .2,600 ஏடுகளில் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளது .
மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள் மற்றும் இரூபு நிலைக் குறிப்பைத் தயாரிக்க.
